



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

### தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 22.01.2019 (முற்பகல்)**

#### முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண்.SA 5392/E/2018

திரு S.நாராயணசாமி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர்,  
மாவட்ட வருவாய் அலுவலகம்,  
மாவட்ட ஆட்சியர் வளாகம்,  
திருச்சி மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

#### **பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	18.04.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	18.06.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	12.07.2018

\*\*\*\*\*

#### **ஆணை**

இன்று (22.01.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு S.நாராயணசாமி ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின்

சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திரு கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள 18.04.2018 தேதியிட்ட மனுவில் தமிழ்நாடு தகவல் ஆணைய வழக்கு எண்.SA 9410/A/2015, நாள் 05.06.2017 ஆணைப்படி 10.11.2017-ஆம் தேதி வட்டாட்சியர் அறிக்கை ந.க.ஆ6/4028/2017, 12.12.2017-ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ந.க.அ3/4452/2017 எண்ணுள்ள கடிதத்திலுள்ள தகவல்கள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள பக்கம் 1 முதல் 448 வரை 3 கேள்விகளுக்குத் தகவல் பெறுதல் எனத் தெரிவித்து, மேற்படி ஆணைப்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை கிராமம், சர்வே எண்.7, பரப்பு 0.48 சென்ட் சம்பந்தமாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, மேற்படி பக்கங்களின் மீது பொதுத் தகவல் அலுவலர் கையொப்பமிட்டு பரிந்து செய்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் மற்றும் மேற்படி 1 முதல் 448 பக்கங்களின் நகல் என 3 இனங்களில் தகவல் கோரி, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. தான் கோரிய தகவல் பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 18.06.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், திருச்சி அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் தான் கோரிய தகவல் கிடைக்கப் பெறவில்லையென்றும், தான் கோரிய தகவலை அளிக்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 12.07.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (22.01.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 06.08.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. பொதுத் தகவல் அலுவலர் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்த அவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு 06.08.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளதும், மேல்முறையீட்டாளரும் "தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் வாயிலாகத் தன்னால் கோரப்பட்ட ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கோப்பு அ3/4452/2017-ன் பக்கங்கள் 1 முதல் 448 வரையிலான கோப்பின் நகல்களைப் பெற்றுக்கொண்டேன்" என எழுதி கையொப்பமிட்டுள்ளதும் தெரிய வருகிறது. இதனை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 5392/E/2018  
பெறுநர்  
பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர்,  
மாவட்ட வருவாய் அலுவலகம்,  
மாவட்ட ஆட்சியர் வளாகம்,  
திருச்சி மாவட்டம்.

மனுதாரர்

திரு S.நாராயணசாமி,  
த/பெ. சேது,  
3/89, மீனாட்சிபுரம் தெரு,  
திருப்பராய்த் துறை,  
ஸ்ரீரங்கம் வட்டம்,  
திருச்சி மாவட்டம் - 639 115.

Copy to: Judgement File.

Spare.

"ptl sr.ps 23/01/19"